

கடன் வாங்குபவரின் ஒப்புதல் மற்றும் உறுதிமொழி
(கூட்டு பொறுப்பு குழு கடனுக்கான விண்ணப்பம்)

கடன் பெறுபவரின் பெயர்: _____

கடன் வகை: கூட்டு பொறுப்பு குழு கடனுக்கான

விண்ணப்பித்த கடன் தொகை: INR _____

வட்டி விகிதம்: வாடிக்கையாளரின் ஆபத்து விவரக்குறிப்பைப் பொறுத்து இருப்புநிலையைக் குறைப்பதற்கான அடிப்படையில் ஆண்டுக்கு 23% முதல் 25% வரை.

உறுதிமொழி :

- i. நான் இதன்மூலம் பின்வருபவைகளை அறிவிக்கிறேன், ஒப்புக்கொள்கிறேன், புரிந்துகொள்கிறேன்:
 - a) வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய விவரங்கள் உட்பட கடனுக்கான விண்ணப்பத்திற்காக கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும் அனைத்து விதங்களிலும் முழுமையானவை ஆகும் மேலும் ஆர்பிஎல் பேங்க் லிமிடெட் ("ஆர்பிஎல் வங்கி") இடமிருந்து எந்த முக்கிய தகவலும் தடுக்கப்படவில்லை/மறைத்துவைக்கப்படவில்லை. இதை நேரடியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு முகவர் மூலமாகவோ சரிபார்க்க வங்கிக்கு உரிமை உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு தேவைப்படும் நிதி உதவி/கள் தொடர்பாக தேவைப்படும் கூடுதல் எழுத்துப்பூர்வ ஆவணங்களை நான் வழங்குவேன். வங்கி எனக்கு வழங்க முடிவெடுக்கும் எந்தவொரு வசதியும் அதன் சொந்த விருப்பத்தின் பேரில் இருக்கும். எனக்கு வழங்கப்படக்கூடிய வசதிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நான் கட்டுப்படுவேன்.
 - b) UIDAI இலிருந்து எனது தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்கும், UIDAI இலிருந்து தனிநபர் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதன் நோக்கத்திற்காக எனது ஆதார் எண்/VID எண், பயோமெட்ரிக் தகவல் மற்றும்/அல்லது ஒரு முறை மட்டுமான பின் எண் (OTP) தரவை (மற்றும்/அல்லது ஏதேனும் ஒத்த அங்கீகாரத் தரவை) வழங்குவதற்கும் ஆர்பிஎல் வங்கிக்கு எனது ஒப்புதல் மற்றும் அங்கீகாரத்தை வழங்குகிறேன்.
 - c) நான் அரசியலில் ஈடுபடும் நபர் அல்ல/ எனக்கு அரசியலில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பில்லை.
 - d) கணக்கில் 'கீழே' கொடுக்கப்பட்டுள்ளபடி ஒரே ஒரு கையொப்பத்தை மட்டுமே வைத்திருக்க விரும்புகிறேன் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன். மேலும், கணக்கு செயல்பாட்டின் நோக்கத்திற்காக, நான் வேறு எந்த வகையிலும் கையொப்பமிடமாட்டேன் மற்றும் நான் வழங்கிய / வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்கள்/அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு பணம் வழங்குமாறு வங்கிக்கு அறிவுறுத்துகிறேன்.
 - e) கடன் வழங்குவதற்கு வங்கி பொருத்தமானதாகவும் அவசியமாகவும் கருதும் வகையில், கடன் தகவல் நிறுவனம் (இந்தியா) வரையரை (CIBIL) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பிற ஏஜென்சிக்கு இவற்றை வெளிப்படுத்த, நான் இதன் மூலம் வங்கிக்கு அங்கீகாரம் அளிக்கிறேன்; (i) என்னைப் பற்றிய தகவல் மற்றும் தரவு; (ii) என்னால் பெறப்பட்ட/பெற வேண்டிய கடன் வசதி தொடர்பான தகவல் அல்லது தரவு மற்றும் (iii) எனது கடமையை நிறைவேற்றுவதில் தவறுதல், ஏதேனும் இருந்தால்.
 - f) இந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உரிமையை ஆர்பிஎல் வங்கி கொண்டுள்ளது மேலும் அவற்றை என்னிடம் திருப்பித் தராது. இந்தக் கடனுக்கான ஒப்புதல் ஆர்பிஎல் வங்கியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும், ஆர்பிஎல்-க்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் பிற சம்பிரதாயங்களைச் செயல்படுத்துவதை பொறுத்தும் முடிவு செய்யப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
 - g) எனது தற்போதைய ஆர்பிஎல் பச்சாத் கணக்கு செயல்படாததாக / செயலற்ற நிலையில் இருந்தால், அத்தகைய என் சேமிப்புக் கணக்கை செயல்படுத்துவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.
☐ ஆம் ☐ இல்லை
 - h) PAN அறிவிப்பு: ☐ என்னிடம் நிரந்தர கணக்கு எண் இல்லை மற்றும் வருமான வரிச் சட்டம் 1961 ("சட்டம்")-ன் விதிகளுக்கு இணங்கும் வகையில் கணக்கிடப்பட்ட எனது/எங்கள் மதிப்பிடப்பட்ட மொத்த வருமானம் (வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 64 இன் படி, கணவன்/மனைவி, மைனர், குழந்தை போன்றோரின் வருமானம் உட்பட) போன்றவை சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச வரி விதிக்கக்கூடிய வருமானத்தை விட குறைவாக இருக்கும். (நிரந்தர கணக்கு எண் இல்லாத ஒருவரால் படிவம் 60 அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்).

ஒப்புகை சீட்டு (நிரப்பப்பட்டு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்)

கூட்டு பொறுப்பு குழு குழுக் கடனின் கீழ் _____ (தேதி) இல் ரூ. _____ க்கான கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டதை நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆர்பிஎல் வங்கியானது, அவ்வப்போது தேவைப்படும் மற்றும் ஆர்பிஎல் வங்கிக்கு உங்களால் வழங்கப்பட்ட ஆவணங்கள்/தகவல்களை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பத்தின் நிலையைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கும்.

(வணிக நிருபரின் பெயர்/
வங்கி பிரதிநிதி)

(கையொப்பம்)

(பணியாளர் ஐடி)

i) நான் எந்த வங்கியின் இயக்குநராக உள்ளேன்* ☐ ஆம் ☐ இல்லை

வங்கியின் பெயர்: _____

நான் ஆர்பிஎல் வங்கி/பிற வங்கியின்* இயக்குநரின்/ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரியின் ஒரு உறவினர் ☐ ஆம் ☐ இல்லை

நான் ஆர்பிஎல் வங்கியின் மூத்த அதிகாரி ☐ ஆம் ☐ இல்லை

நான் இயக்குநர்/ ஒரு இயக்குநரின் உறவினர் பங்குதாரர்/உத்தரவாததாரர்/ஆர்வமுள்ள தரப்பினர்/பணியாளர் ஆக உள்ள ஏதேனும் அமைப்பின் அங்கம் இருக்கிறேன் அல்லது ஆர்பிஎல் வங்கியின் இயக்குநர் எனது கடன் வசதிகள் எதற்கும் உத்தரவாதமளிக்கும் எந்தவொரு நிறுவனத்திலும் நான் ஒரு அங்கமாக இருக்கிறேன்:

☐ ஆம் ☐ இல்லை

*அட்டவணைப்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள், துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் / பரஸ்பர நிதிகள் / துணிகர மூலதன நிதிகளின் அறங்காவலர்கள் உட்பட. ஆம் எனில், கீழே உள்ள விவரங்களைக் குறிப்பிடவும்: நான் ஆர்பிஎல் வங்கியின் அல்லது இதில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் வங்கியின் இயக்குநர்(கள்) மற்றும் அல்லது மூத்த அதிகாரி(கள்) ஆகியோரின் உறவினர் என்று அறிவிக்கிறேன்.

வ. எண்	இயக்குநர்(கள்)/மூத்த அதிகாரி(கள்) பெயர்	பதவி	உறவு

வீட்டு வருமானத்தை மதிப்பிடுவதற்கான அறிவிப்பு: “விண்ணப்பதாரர் விண்ணப்பித்த ஆர்பிஎல் வங்கியின் கடனுடன் தொடர்புடைய விண்ணப்பப் படிவம்(கள்)/தொடர்பான ஆவணங்களில் நான்/நாங்கள் வழங்கிய தகவல்களை எனக்கு/எங்களுக்கு முன்னறிவிப்பின்றி, கிரெடிட் பீரோக்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு வெளிப்படுத்த ஆர்பிஎல் வங்கிக்கு நான்/நாங்கள் இதன்மூலம் அங்கீகாரம் அளித்து ஒப்புதல் அளிக்கிறோம். வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய விவரங்கள் உட்பட விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்கள் மற்றும் தகவல்கள் உண்மையானவை, சரியானவை மற்றும் முழுமையானவை என்பதை நான்/நாங்கள் உறுதி செய்கிறோம், மேலும் ஆர்பிஎல் வங்கியிடமிருந்து எந்தத் தகவலும் நிறுத்தி வைக்கப்படவில்லை/மறைத்து வைக்கப்படவில்லை.

விவரம்	குடும்ப உறுப்பினர் 1	குடும்ப உறுப்பினர் 2	குடும்ப உறுப்பினர் 3	குடும்ப உறுப்பினர் 4
பெயர்				
கடன் வாங்குபவருடனான உறவு				
கையொப்பம்/ கட்டைவிரல் ரேகைப்பதிவு				

விண்ணப்பதாரரின் கையொப்பம்/கட்டைவிரல் ரேகைப்பதிவு தேதி <u>நாநா/மாமா/வவ</u>	உறுப்பினரின் L/R HTI: LO பெயர்: LO பணியாளர் ஐடி: LO கையொப்பம்:
--	--

குறிப்பு:

- முன்கூட்டியே பணம் செலுத்துதல் கட்டணங்கள்: எதுவுமில்லை
- தாமதமாக பணம் செலுத்தினால் அபராதக் கட்டணங்கள்: எதுவுமில்லை
- ஆர்பிஎல் வங்கி குறிப்பிட்ட வட்டி, செயலாக்கக் கட்டணம் (ஏதேனும் இருந்தால்) மற்றும் காப்பீடு பிரீமியம் (காப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தால்) மற்றும் உங்கள் கடன் தொகை மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த கூடுதல் தொகையையும் வசூலிக்காது.
- ஆர் பி எல் 1600xx (பரிவர்த்தனை/சேவை) மற்றும் 140xx (விளம்பர) எண்களிலிருந்து மட்டுமே அழைக்கிறது. ஒடிபி/அங்கீகார விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.



கடன் வாங்குபவரின் ஒப்புதல் மற்றும் அறிவிப்புகள் (சேமிப்புக் கணக்கிற்கான விண்ணப்பம்)



நான் < _____ விண்ணப்பதாரரின் பெயர் _____ > ஆர்பிஎல் வங்கியிலிருந்து பின்வரும் சேவைகளைக் கோருகிறேன்.

உறுதிமொழி:

- இதன் மூலம் எனது ஆர்பிஎல் சேமிப்புக் கணக்கை 'ஒற்றை' செயல்பாட்டு முறையுடன் அருகிலுள்ள ஆர்பிஎல் வங்கிக் கிளையில் தொடங்க வங்கியை அங்கீகரிக்கிறேன்
- இயல்புநிலை ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறை (AePS) பரிவர்த்தனை சேவைகளுக்காக எனது கணக்கை செயல்படுத்த ஆர்பிஎல் வங்கியை நான் அங்கீகரிக்கிறேன்.
- JLG விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்பட்ட எனது KYC விவரங்களை e-KYC மூலம் பரிசீலிக்க ஆர்பிஎல் வங்கியை நான் அங்கீகரிக்கிறேன்.
- வங்கியின் பாஸ்புக் வழங்குவதைத் தவிர்க்க ஒப்புக்கொள்கிறேன் மற்றும் பாஸ்புக் புதுப்பிப்புகளுக்குப் பதிலாக, கணக்கு அறிக்கையை BC கிளைகளில் எந்தக் கட்டணமும் இல்லாமல் பெறலாம் என்பதை புரிந்துகொள்கிறேன்.

ஆதார் இணைத்தல்/லிங்க் செய்தல் மற்றும் DBT பலன்களான ஒப்புதலைப் பெறுதல்: நான் நேரடிப் பலன்களைப் பெறுவதற்காக எனது சேமிப்புக் கணக்குடன் ஆதாரை லிங்க் செய்வதற்கும் / இணைப்பதற்கும் ஆர்பிஎல் வங்கிக்கு நான் இதன்மூலம் அங்கீகாரம் வழங்குகிறேன் மேலும் எனது ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பித்து பின்வருபவைகளை செய்ய எனது ஒப்புதலை தானாக முன்வந்து வழங்குகிறேன்: (a) UIDAI இலிருந்து என்னை அங்கீகரிக்க எனது ஆதார் விவரங்களைப் பயன்படுத்தவும்; (b) எனக்கு எஸ்எம்எஸ் அலெர்ட்களை அனுப்ப எனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்; (c) எனது தற்போதைய/புதிய/எதிர்கால ஆர்பிஎல் கணக்குகள்/CIF உடன் ஆதார் எண்ணை இணைக்கவும்; (d) விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்பட்டுள்ளபடி பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் CKYC பதிவேட்டில் இருந்து தகவலைப் பெறவும் & பதிவேற்றவும்.

ஆதார் எண்ணை இணைத்து DBT பலன்களைப் பெறுவதற்கான விருப்பத்தேர்வு (ஒன்றை டிக் செய்யவும்):

- ☐ எனது ஆதார் எண் எந்த வங்கியிலும் இணைக்கப்படவில்லை: எனது ஆர்பிஎல் வங்கிக் கணக்கில் GOI இலிருந்து LPG மானியம் உட்பட DBT ஐப் பெறுவதற்கு எனது வங்கிக் கணக்கிலும் NPCI மேப்பரிலும் எனது ஆதார் எண்ணை இணைக்க விரும்புகிறேன். ஒன்றுக்கு மேற்பட்ட பலன் பரிமாற்றங்கள் எனக்குச் செலுத்த வேண்டியிருந்தால், ஒரே கணக்கில் அனைத்துப் பலன் பரிமாற்றங்களையும் பெறுவேன் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
- ☐ எனது ஆதார் எண் ஏற்கனவே வேறொரு வங்கியில் இணைக்கப்பட்டுள்ளது: என்னிடம் ஏற்கனவே (வங்கியின் பெயர்) IIN எண்ணைக் கொண்ட கணக்கு உள்ளது** _____ மற்றும் GOI இலிருந்து DBT பெறுவதற்காக NPCI மேப்பருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனது DBT நன்மை கணக்கை (NPCI மேப்பிங்) உங்கள் வங்கியுடனான எனது வங்கிக் கணக்காக மாற்றமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- ☐ ஆர்பிஎல் வங்கியில் எனது ஆதார் எண்ணை இணைக்க நான்/நாங்கள் விரும்பவில்லை.

**IIN (வழங்குபவர் அடையாள எண்)

மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

- சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல் (பொருந்தக்கூடிய வரம்புகளுக்கு உட்பட்டது) பொருந்தக்கூடிய வரம்புகளுக்கு உட்பட்டு அடையாள ஆவணங்களுடன் பணம் எடுக்கும் சீட்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
- சேமிப்புக் கணக்கு வட்டியானது, வங்கியால் அவ்வப்போது அறிவிக்கப்படும் விகிதங்களில் தினசரி இறுதி இருப்புக்கு காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படுகிறது. சேமிப்பு வங்கி வட்டி விகிதங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ்/மின்னஞ்சல்/அல்லது வங்கியால் பொருத்தமானதாகக் கருதப்படும் வேறு எந்த முறையிலும் தெரிவிக்கப்படும். சமீபத்திய வட்டி விகிதம் பற்றி அறிய www.rbl.bank.in இல் உள்நுழையவும்.
- அனைத்து நேரடி டெலிவரி பொருட்களும் 'விருப்பமான அஞ்சல் முகவரிக்கு' அனுப்பப்படும் மற்றும் டிஜிட்டல் டெலிவரி பொருட்கள் தற்போதைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
- இணையதளத்திலும் கிளைகளின் அறிவிப்புப் பலகையிலும் காட்டப்படும் கட்டண அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களின் படி கீழ்க்காணும் சேவைகளுக்கு வங்கிக் கட்டணங்கள் பொருந்தும்.
- வங்கிக் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகைகள் அவ்வப்போது விதிமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட தொகை வரை DICGC மூலம் காப்பீடு செய்யப்படுகின்றன. வைப்புத்தொகை காப்பீடு பற்றிய விவரங்களுக்கு, தயவுசெய்து www.dicgc.org.in இல் உள்நுழையவும்.
- வாடிக்கையாளர் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக www.rbl.bank.in என்ற வங்கியின் இணையதளத்தில் வாடிக்கையாளர் சேவைகளின் கீழ் காட்டப்பட்டுள்ள வங்கி குறை தீர்க்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. உங்கள் குறைகளைப் பதிவு செய்ய, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள கிளைக்குச் செல்லவும் அல்லது வங்கிகளின் இணையதளமான www.rbl.bank.in இல் வாடிக்கையாளர் சேவைகளில் உள்நுழையவும் அல்லது 91 22 61846300 என்ற எண்ணை அழைக்கவும். செலுத்தப்படும் வட்டியானது, பொருந்தக்கூடிய விகிதங்களில் மூலத்தில் வரி விலக்குக்கு (TDS) உட்பட்டது. PAN எண் இல்லாத விண்ணப்பங்கள் வருமான வரியின்படி அதிக TDS பெறும். விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு, தயவுசெய்து www.rbl.bank.in ஐப் பார்வையிடவும் >> மற்றவை >> மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விண்ணப்பதாரரின்
கையொப்பம்/கட்டைவிரல் ரேகைப்பதிவு
கேசி: நாநா/மாமா/வவ

உறுப்பினரின் L/R HTI:

LO பெயர்:

LO பணியாளர் ஐடி:

LO கையொப்பம்: